(திரு. வி. கே. கோதண்டராமன் எழுந்தார்)

மாண்புமிகு பேரவைத் தலைவர்: கன்னியாகுமரி மாவட்டத்தி லுள்ள பஞ்சாயத்து யூனியன் நிலங்களுக்கு போடப்பட்டுள்ள மேல்வரியைப்பற்றி மட்டும் கேள்வி கேட்கவேண்டும்.

திரு. வி. கே. கோதண்டராமன் : இந்த நஞ்சை, புஞ்சை வரிகள் அந்தக் காலத்திலே ஏற்பட்டன. அன்றைக்கு நஞ்சையாக இருந்ததெல்லாம் இன்றைக்குப் புஞ்சையாக மாறிவிட்டது. புஞ்சையாக இருந்தது நஞ்சையாக மாறிவிட்டது. நஞ்சையை விடப் புஞ்சை அதிகமாக இருக்கக்கூடிய பிராந்தியத்திலே . . .

மாண்புமிகு பேரவைத் தலைவர்: இது வேறு. கன்னியாகுமரி மாவட்டத்தில் நிலத்திற்குப் போடப்பட்ட மேல்வரியைப்பற்றி மட்டும் கேட்கவேண்டும்.

திரு. வி. கே. கோதண்டராமன் : நான் பொதுவாகப் போட்டேன். கன்னியாகுமரி மட்டும் அல்ல, பொதுவாகவே கேட்கிறேன். நீண்ட காலத்திற்கு முன்னால் பிரித்து அடிப்படையிலே புஞ்சைக்கு மாத்திரம் விலக்கு அளித்துவிட்டு நஞ்சைக்கு இல்லாமல் இருந்தால் பாகுபாடு செய்யக்கூடிய தன்மையிலே இருக்கிறது என்பதை அமைச்சர் அவர்கள் உணர்வார்களா?

மாண்புமிகு திரு. கே. ஏ. மதியழகன் : இந்த அரசு அதனுடைய கொள்கையை இந்த மன்றத்திலே தெளிவாக விளக்கியிருக்கிறது. பொதுவாக, நிலவரியை எடுத்துவிட வேண்டும் என்பதுதான் கொள்கை. விவசாயிகளுக்கு நன்மை செய்யவேண்டும் என்ற அடிப்படையில், நஞ்சைக்கு அடிப்படை வரியை எடுத்துவிடவேண்டும் என்ற கொள்கை இருந்தாலும், இதிலே நீர் தீர்வை, அடிப்படைத் தீர்வை என்று இரண்டாக இருக்கிறது. அடிப்படை தீர்வையை எடுத்துவிட்டால் நீர் தீர்வை இருக்கிறது. நீர் தீர்வை 15 ரூபாய், அடிப்படைத் தீர்வை 8 ரூபாய் என்று இருந்தால், 8 ரூபாயை மட்டும் எடுத்துவிடுவதால் மேலும் பாரபட்சம் ஏற்படக்கூடிய நிலைமைதான் இருக்கிறது. அதனால்தான் நஞ்சை நிலத்திற்கு இன்றைக்கு இல்லை. ஆனால் தமிழ்நாட்டிலே இருக்கிற இரண்டு ஏக்கர் அளவிற்குள்ள நிலங்களுக்கு, ஒரு கோடியே அறுபது லட்சம் ஏக்கருக்கு, அதாவது ஐந்தில் நான்கு பங்கு நிலத்திற்கு அடிப்படைத் தீர்வையை ஏற்கெனவே இந்த அரசாங்கம் ரத்து செய்திருக்கிறது.

விவசாயிகளுக்குக் கடன்

* 32 வினா.—**திரு. பெ. சௌந்தரபாண்டியன்** : மாண்புமிகு நிதி அமைச்சர் தயவுசெய்து கீழ்க்கண்ட வினாக்களுக்கு விடையளிப்பாரா—

(அ) ஊராட்சி ஒன்றியங்கள் மூலமாக விவசாயிகளுக்கு எந்தெந்தக் காரியங்களுக்காகக் கடன் வழங்கப்படுகிறது ?

(இ) அதற்காக 1966–67-ல் ஒதுக்கிய தொகை எவ்வளவு? 1967–68-ல் ஒதுக்கிய தொகை எவ்வளவு?

1969 பிப்ரவரி 24]

மாண்புமிகு திரு. கே. ஏ. மதியழகன் : (அ) கீழ்க்கண்ட காரியங்களுக்காக ஊராட்சி ஒன்றியங்கள்மூலம் உழவர்களுக்குக் கடன்கள் வழங்கப்படுகின்றன :—

1. நில மேம்பாட்டுக் கடன்கள் சட்டத்தின்கீழும் உழவர்களுக்குக் கடன் வழங்குதல் சட்டத்தின்கீழும் வழங்கப்படும் கடன்கள் :—

(i) நிலத்தைப் பண்படுத்துதல்.

(ii) வேளாண்மைக் காரியங்களுக்காகக் கிணறுகள், குளங்கள் முதலியவற்றை அமைத்தல்.

(iii) தீ, வெள்ளம், அல்லது புயலால் சேதமடைந்துவிட்ட வீடுகளை மீண்டும் கட்டுதல்.

(iv) காப்பி, தேயிலை, தென்னை, கரும்பு, வாழை, புகையிலை முதலிய தோட்டங்களை அமைத்தல்.

(v) கால்நடைத் திவணங்களை வாங்குதல்.

(vi) கால்நடைத் தொழுவங்களைக் கட்டுதல்.

(vii) வேளாண்மைக் காரியங்களுக்கு வண்டி வாங்குதல்.

(vii) விதைகளையும் எருவையும் வாங்குதல்.

(ix) வேளாண்மைக்குத் தேவையான இயந்திரங்களையும் கருவிகளையும் வாங்குதல்.

(x) வேளாண்மைக்குத் தொடர்பான பிற நோக்கங்கள்.

2. வேளாண்மைக் கருவிகளுக்கான சிறப்பு விதிகளின்கீழ் வேளாண்மைக்குத் தேவையான கருவிகளை வாங்குதல்.

3. கிராமதானக் கிராமங்களின் மேம்பாட்டுக்காக.

4. புயல் இடல் தணிப்புக் கடன்கள்—

(i) நிலத்தைப் பண்படுத்துதல்.

(ii) விதைகளையும் எருவையும் வாங்குதல்.

(iii) கால்நடைகளை வாங்குதல்.

(iv) பிற காரியங்கள்.

5. மும்முர எருவிடும் திட்டத்தின்கீழ் இரசாயன உரங்களை வாங்குதல்.

6. புதிய கிணற்று மானியத் திட்டத்தின்கீழ் கிணறுகளை வெட்டுதலும், எண்ணெய்ப் பொறிகளையும் விசையேற்றங்களையும் அமைத்தலும்.

(இ) 1966-67, 1967-68 ஆண்டுகளில் இதற்கென ஒதுக்கப் பட்ட தொகை விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது :—

நோக்கம்.	1966-67.	1967-68.
	ரூ.	ரூ.
1. நிலச் சீர்திருத்தக் கடன்கள் சட்டம் — உழவர்களுக்குக் கடன் வழங்கல் சட்டம்— இவற்றின் கீழ் வழங்கப்படும் கடன்கள்.	1,50,81,000	1,45,83,300
2. வேளாண்மைக் கருவிகள்	4,920	6,800
3. கிராமதானக் கிராமங்களை மேம் படுத்தல்.	..	43,850
4. புயல் இடர் தணிப்புக் கடன்கள்	9,28,310	3,74,900
5 புதிய கிணற்று மானியத் திட்டம்.	4,71,98,000	4,66,20,000
6. எண்ணெய்ப் பொறிகளையும், மின்சார மோட்டார் விசை யேற்றங்களையும் வழங்குதல்.	1,74,56,000	1,10,25,377
7. இரசாயன உரங்கள் (மும்முர எருவிடும் திட்டம்).	1,70,68,923	2,03,61,050

மாண்புமிகு பேரவைத் தலைவர்: இது நிறையப் புள்ளி விவரங் கள் அடங்கிய நீண்ட விடையாக இருக்கிறது. இத்தகைய விடை களை அச்சடித்து மேஜைமீது வைத்துவிடுவது நலமாக இருக்கும்.

திரு. பெ. சௌந்தரபாண்டியன்: விவசாயக் காரியங்களுக் கான அத்தனை கடன்களும் ஊராட்சி ஒன்றியங்களின் மூலமாகக் கொடுப்பதால், ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள முக்கியமானவர்கள் விருப்பு வெறுப்புடன் தங்களுக்கு வேண்டியவர்களுக்குக் கொடுப்பதாக நிறையப் புகார்கள் வந்திருக்கின்றன. ஆகவே, இப்படிப்பட்ட கடன்கள் அவ்வளவையும் வங்கிகள் மூலமாக, நில அடைமான வங்கிகள் மூலமாகக் கொடுப்பதற்குப் பரிசீலனை செய்யப்படுமா?

மாண்புமிகு திரு. கே. ஏ. மதியழகன்: நிறையப் புகார்கள் வந்திருக்கின்றன என்பதற்கு அரசாங்கத்திடம் தகவல் இல்லை. குறிப்பிட்டுப் புகார் வருமானால், அது உண்மையான புகாராக இருக்குமானால் அதற்கு வேண்டிய பரிகாரத்தைச் செய்ய அரசாங்கம் முன்வரும்.

திரு. இரா. சௌந்தரராஜ மூப்பனார்: ஊராட்சி ஒன்றியங் களின் மூலமாக விவசாயிகளுக்குக் கொடுக்கப்படும் கடன் தொகையிலிருந்து, மாநிலக் கடன், சிறு சேமிப்புத் திட்டம் போன்றவற்றுக்கு ஒரு பகுதியைக் கட்டாயப்படுத்தி வசூலிப்பது அரசுக்குத் தெரியுமா? அதுபற்றிப் புகார்கள் வந்து அரசு நடவடிக்கை எடுத்திருக்கிறதா?

மாண்புமிகு திரு. கே. ஏ. மதியழகன்: முதல் கேள்விக்குச் சொன்ன பதிலையே சொல்லுகிறேன். உறுப்பினர் அவர்கள் அது மாதிரியான தகவல்களை அரசாங்கத்தின் கவனத்திற்குக்

1969 பிப்ரவரி 24]

கொண்டுவந்தால் குற்றச்சாட்டின் அடிப்படை அம்சத்தைப் பார்த்துக் கண்டிப்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

திரு. எம். சண்முகம்: விவசாயிகள் கிணறு வெட்ட, பம்ப் செட் வைக்க நில அடைமான பாங்கிகளில் இருந்து கடன் பெறுவதற்கான விண்ணப்பங்கள் சம்பந்தமாக விழுப்புரம் நில அடைமான வங்கியைப் பொறுத்தவரை 7 இலட்சம் ரூபாய் அளவுக்குப் பத்திரங்கள் எழுதப்பட்டும்கூட இன்னும் தொகை கொடுக்கப்படவில்லை. இதிலே அரசாங்கம் கவனம் செலுத்திக் கடன் தொகையை உடனடியாக வழங்குவதற்கு ஏற்பாடு செய்வார்களா?

மாண்புமிகு திரு. கே. ஏ. மதியழகன்: உறுப்பினர் அவர்கள் சொல்லுகிற குறைபாடு அரசாங்கத்தினுடைய கவனத்திற்கும் வந்திருக்கிறது. அதற்கான குறிப்பிட்டு எண்படி விண்ணப்பங்கள் போய் பணம் பட்டுவாடா செய்யப்படவில்லை என்பது உண்மை. எவ்வளவு தூரம் விரைவாகவும், துரிதமாகவும் கடன் தொகைகளைக் கொடுக்க வேண்டும் என்பதற்கு அரசாங்கம் ஏற்கனவே சிரத்தை எடுத்துக் கொண்டிருக்கிறது.

திரு. கே. என். குமாரசாமி: ஊராட்சி ஒன்றியத்தின் மூலம் விவசாயிகள் ஏராளமான கடன் மனுக்கள் போட்டும், அநேக விண்ணப்பங்கள் அப்படியே தேங்கிக் கிடக்கின்றன. நில அடைமான பாங்கியில் பணம் இல்லையென்ற காரணத்தால் அங்கும் தேக்கம் ஏற்பட்டிருக்கிறது. இந்த நிலையைப் போக்க அரசாங்கம் என்ன நடவடிக்கை எடுத்துக் கொண்டிருக்கிறது?

மாண்புமிகு திரு கே. ஏ. மதியழகன்: முன்பு சொன்ன கேள்விக்கான பதிலையே சொல்லுகிறேன். ஏற்கனவே 12 கோடி ரூபாய் அளவில் கடன்கள் நில அடைமான பாங்கின்மூலமாகக் கொடுக்கப்பட்டு விட்டது. திரு. சண்முகம் அவர்கள் சொன்ன மாதிரிச் சில இடங்களில் ஒரு கோடி ரூபாய் என்ற அளவில் 50 லட்சம் அல்லது 60 லட்சம் ரூபாய்தான் நிதிநிலை அடிப்படையில் பட்டுவாடா செய்யப்பட்டிருக்கிறது. இந்த நிதியாண்டு மார்ச்சு மாதம் 31-ம் தேதியோடு முடிந்து விடுகிறது. கடன் தொகைகள் வழங்குவதைத் துரிதப்படுத்த எந்தெந்த மாவட்டங்களுக்கு எந்தெந்த அளவு கொடுக்க வேண்டுமென்று வரையறுப்பதற்கான திட்டத்தை வகுக்க அரசாங்கம் முயற்சி எடுத்துக் கொண்டிருக்கிறது.

திரு. க. இராமமூர்த்தி: விவசாயத்திற்கான கடன்களைப் பொறுத்தவரையில் விவசாயிகளுக்குத் தேவையான காலத்தில் கொடுக்காவிட்டால் அவர்களால் அதை உபயோகப்படுத்த முடியாது. கிணறு வெட்டக் கடனும், உரம் வாங்கக் கடனும் உரிய காலத்தில் கொடுத்தால்தான் விவசாயிகள் அதைப் பயன்படுத்தும் நிலைமை ஏற்படும். இல்லையென்றால் அவர்கள் அதை மற்றச் செலவுகளுக்குப் பயன்படுத்தும் நிலைமை ஏற்படும். அதைத் தவிர்க்க இந்தக் கடன்களை குறிப்பிட்ட காலத்திற்குள் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுத்துக் கொள்ளப்படுமா? கடன்

மனுக் கொடுத்து ஒரு மாத காலத்திற்குள்ளாகக் கடன் தருவது அல்லது இல்லையென்ற பதிலை அளிப்பதற்கான நிலைமையை அரசு ஏற்றுக் கொண்டிருக்கிறதா?

மாண்புமிகு திரு. கே. ஏ. மதியழகன் : ஏற்றுக் கொண்டிருப்பது மட்டுமல்ல, புதிய அரசு வந்த பிறகு நில அடைமான பாங்கியிலிருந்து கடன் பெறுவதில் முன்னால் இருந்த நிலைமைக்கும் கடந்த இரண்டு ஆண்டுகளாக உள்ள நிலைமைக்கும் உள்ள மாறுதலை மாண்புமிகு உறுப்பினர் அவர்கள் அறிவார்கள். தென்னாற்காடு மாவட்டத்தைப் பொறுத்தவரை தற்போது துரிதமாகவும், விரைவாகவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. முன்பெல்லாம் விவசாயிகள் சென்று கடன் மனுக்களைக் கொடுக்கவேண்டியிருந்தது. தற்போது அதிகாரிகளே ஆங்காங்கு சென்று கடன் மனுக்களை வாங்கித் துரிதமாகக் கடன்களைக் கொடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. மாண்புமிகு உறுப்பினர் அவர்களுடைய யோசனையை அரசாங்கம் மேற்கொண்டு துரிதப்படுத்தும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

திருமதி கே. பி. ஜானகியம்மாள் : விவசாயிகள் கிணறு வெட்டுவதற்காக 2,000 ரூபாய்வரை தரப்படுகிறது. முதல் தவணையாக ஆயிரம் ரூபாய் கொடுக்கப்படுகிறது. கிணறு வெட்டும் பகுதி பாறையாக இருந்து தண்ணீர் வரவில்லையென்றால் பாக்கித் தொகை ஆயிரம் ரூபாய் தரப்படுவதில்லை. முதலில் கொடுத்த தவணைத் தொகையையும் வெகு சீக்கிரம் வசூல் பண்ண ஆரம்பிக்கிறார்கள். அந்த மாதிரி இல்லாமல் சர்க்கார் அந்தக் கிணறுகளை முழுவதுமாக வெட்டிக் கொடுப்பதற்கு உதவி செய்ய முன்வருமா?

மாண்புமிகு திரு. கே. ஏ. மதியழகன் : இப்போதுள்ள நிலைமையில் உறுப்பினர் அவர்களுடைய யோசனையைப் பரிசீலனை செய்வதற்கில்லை.

திரு. பி. எஸ். தனுஷ்கோடி: விவசாய அபிவிருத்திக்காக ஊராட்சி ஒன்றியங்கள் மூலமாகக் கடன்களைப் பெற்று, அது எந்தக் காரியத்திற்காகப் பெறப்பட்டதோ அதற்குப் பயன்படுத்தப்படாமல் தவறாகப் பயன்படுத்தப்படுகிறது. இவ்வாறு துஷ்பிரயோகப்படுத்தப்படாமல் இருக்க ஊராட்சி ஒன்றியங்கள் மூலமாக அதைக் கண்காணிப்பதற்கு வழிவகை செய்யப்படுமா? ஊராட்சி ஒன்றியங்கள் விவசாய அபிவிருத்திக்காகக் குளங்களை ஆழப்படுத்துதல் போன்ற வேலைகளைச் செய்வதால் சர்க்கார் ஊராட்சி ஒன்றியங்களுக்கும் கடன் கொடுக்க முன்வருமா?

மாண்புமிகு திரு. கே. ஏ. மதியழகன் : குறிப்பிட்ட காரியங்களுக்காக விவசாயிகளுக்குக் கொடுக்கப்படுகின்ற பணம் சில வேளைகளில் தவறாகப் பயன்படுத்தப்படுகிறது. அதைக் கண்காணிக்க இருக்கக்கூடிய பொதுவான கண்காணிப்பே போதுமானது. அதற்காகக் குறிப்பிட்டுத் தனியாக நடவடிக்கை எடுத்துக் கொள்வது அவ்வளவு சரியானது அல்ல. ஊராட்சி ஒன்றியங்களுக்குக் கடன்கள் வழங்கப்பட வேண்டுமா என்பதைப்

1969 பிப்ரவரி 24]

பொறுத்துப் பார்த்தால் அவர்களுக்குரிய அதிகார வரம்பிற்குள் எந்தெந்த காரியங்களை மேற்கொண்டு செயல்படுத்த முடியுமோ அவற்றைச் செய்யலாம்.

Festival Advance

* 33 *Q*.—THIRU T. MARTIN : Will the Hon. the Minister for Finance be pleased to state—

(*a*) whether there is any proposal to sanction festival advance to the Gazetted Officers also ; and

(*b*) if so, the particulars thereof?

மாண்புமிகு திரு. கே. ஏ. மதியழகன் : (அ) இல்லை, ஐயா

(இ) இவ் வினா எழவில்லை.

THIRU T. MARTIN : May I know from the Hon. Minister whether any representation has been sent by gazetted officers in this regard?

THE HON. THIRU K. A. MATHIALAGAN : The Gazetted Officers' Association has sent a petition regarding this demand.

THIRU T. MARTIN : When was such a representation sent by the Gazetted Officers' Association to this Government and so far what action has been taken by the Government on that representation?

THE HON. THIRU K. A. MATHIALAGAN : In October 1967 the Madras Secretariat Officers' Association requested the grant of Festival Advance to Gazetted Officers also. But the Government have negatived this request for the following reasons :—

(i) The commitments of the Government have now greatly increased by the grant of enhanced rates of dearness allowance on a par with the Government of India and the sanction of the City Compensatory Allowance to the employees within the limits of Madras City and Madurai and belt areas of Madras City. The Government's financial position does not permit of any extension of the scheme of advances to Gazetted Officers.

(ii) The scheme of Festival Advance to the non-gazetted Government Officers in 1956–57 was granted when Government was not able to give substantial concessions in respect of dearness allowance, pay etc. and it was considered that any concession once given has a tendency to perpetuate itself.

(iii) The Government should not encourage Gazetted Officers also to get into debt.

தனுஷ்கோடிக்கருகில் மீனவர்கள் உயிரிழப்பு

* 26 வினா. திரு. டி. மார்டின் : மாண்புமிகு உணவு வேளாண் துறை அமைச்சர் தயவுசெய்து கீழ்க்கண்ட வினாக்களுக்கு விடையளிப்பாரா—

(அ) 14—8—1968-ல் தனுஷ்கோடிக்கு அருகில் மீன் பிடிப்பதற்காக சென்ற மீனவர்களில் சுமார் 13 பேர் உயிரிழந்தனர் என்பது உண்மையா?